

ஒசியன் வியூ டெவலோப்மெண்ட் கம்பனி (பிறைவேட்) லிமிட்டெட் - 2019

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ஒசியன் வியூ டெவலோப்மெண்ட் கம்பனி (பிறைவேட்) லிமிட்டெடின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாரான நிதி நிலைமைக் கூற்று மற்றும் இலாப நட்டக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொறிப்புக்களை உள்ளடக்கிய 2019 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராஞ்சுமற்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தனைத் தவிர்த்து கம்பனியின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாரான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிரயாயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிரயாயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிரயாயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எல்லெல்லஸ்ஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிரயாயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் ஆளுகைக்குட்பட்ட தரப்பினரின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலீதீயான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்ககூடியதாக இருப்பதுடன் இந்தித்திக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக தாக்கத்தை செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜியப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களின் ஆயுதத்தினை இனங்காணும் போதும் மதிப்பீடின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலமும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆயுதத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டினைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான தெளிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவகம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்றிறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக் கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவு நிச்சயமற்ற தன்மை உள்ளதா என்பது தொடர்பாக பெறப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளின் அடிப்படையில் கணக்கீடு தொடர்பான நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் தன்மை தொடர்பான அடிப்படையைப் பயன்படுத்தவதன் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. போதியளவு நிச்சியமற்ற நிலைமைகள் உள்ளதாக நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல்

வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதுக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீசிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கப்பூர்வமாக செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய போதுமான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும்,
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கப்பூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தவா என்பதும்.

1.5 நிதிக்கூற்றுக்கள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமம் 07 உடன் இணங்காமை

குறித்த இணங்காமை	நியமம்	தொடர்பாக	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரந்துரை
ஊழியர் பிரதிலாபம் ரூபா 416,104 மற்றும் பெறப்பட்ட வட்டி வருமானம் ரூபா 2,077,071 காசப்பாய்ச்சல் கூற்றில் அதிகமாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மீளாய்வாண்டின் நிதி குத்தகை கட்டணமான ரூபா 5,381,861 காசப்பாய்ச்சல் கூற்றில் காச உட்பாய்ச்சலாக ரூபா 6,318,139 என நிதி நிலைமை தவறாக காட்டப்பட்டிருந்தது.	ஊழியர் பிரதிலாபம் ரூபா 416,104 மற்றும் ஏனைய அறவிடப்பட்ட பணம் ஊழியர் பிரதிலாபமாகவும் அதே அளவு வட்டி வருமானம் வரிக்கு முன்னரான இலாபம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுடனும் இணக்கப்பட்டது. மேலும் நிதி குத்தகை தொகை இரு நிதி நிலைமை கூற்றிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.	பணிக்கொடையாக பெறப்பட்ட கடன் மற்றும் ஏனைய அறவிடப்பட்ட பணம் ஊழியர் பிரதிலாபமாகவும் அதே அளவு வட்டி வருமானம் வரிக்கு மற்றும் ஏற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.		

1.5.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது ஏடுகள்

விடயம்	நிதிக் கூற்றுக்கள் இன் பிரகாரம்	நேரோத்த பதிவேட்டின் பிரகாரம்	வேறுபாடு	முகாமைத்துவ கருத்துரைகள்	பரிந்துரை
	ரூபா	ரூபா	ரூபா		
(அ)நகர் அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு செலுத்த வேண்டிய தொகை	672,301	-	672,301	கோபுர செயற்றிட்டத்திற்காக யூடிர ஆல் மிகுதி தொகை ரூபா 672,301 தொகை செலுத்தப்பட்டிருந்தது.	கட்டிட மீதியை இணக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ)நகர் அபிவிருத்தி அதிகார சபையிலிருந்து பெற வேண்டிய தொகை	-	5,013,830	5,013,830	ஓவிடீசீ இங்கு நகர அபிவிருத்தி சபையிலிருந்து 5,013,830 வேண்டியிருந்தது.	மீதியை இணக்கம் செய்வதற்கு நடவடிக்கை பெற எடுக்கப்படல் வேண்டும்.

1.5.3 கணக்காய்விற்கான ஆவணச் சான்றுகள் சமர்ப்பிக்கப்படாமை

விடயம்	தொகை	சமர்ப்பிக்கப் படாத சான்று	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
பொருளிருப்பு (பாக் ரூபா வீதி வீடுமைப்பு 25,183,741 செயற்றிட்டம்)	25,183,741	. மூல ஆவணங்கள்	10 முன்னர் செய்யப்பட்ட 25,183,741 தொகையான ஆதாரப்படுத்தும் ஆவணங்கள் காணப்படவில்லை.	ஆவணச் சான்றுகள் முறையாகப் பேணப்படல் வேண்டும்.

1.6 செலுத்தப்பட வேண்டிய கணக்குகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரைகள்	பரிந்துரை
எனைய செலுத்தல்களான ரூபா 3.2 மில்லியன் கணக்கிடப்படாததுடன் இறுதி மீளாய்வாண்டின் நிதிக் கூற்றுக்களில் அங்கீகாரம் பெறப்படவில்லை. வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	செலுத்தலுக்கான செலுத்தப்பட்டவில்லை. அங்கீகாரம் பெறப்படவில்லை.	செலவிற்கு தொடர்புடைய நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்படல் வேண்டும்.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடன் தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரைகள்	பரிந்துரை
அ) 2003 யூன் 02 ஆம் திகதிய பிசெடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுப்புக்கை (கை) 5.1.3 ஆம் அத்தியாயம்	கம்பனியானது அங்கீகரிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சபையினால் இற்றைப்படுத்தப்பட்ட கூட்டுறையில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சு, பொது முயற்சிகள் திணைக்களம், பொது திறைச்சேரி மற்றும் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பித்திருக்கவில்லை.	சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இற்றைப்படுத்தப்பட்ட கூட்டுறையில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சு, பொது முயற்சிகள் திணைக்களம், பொது திறைச்சேரி மற்றும் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.	சுற்றுப்புக்கையினால் வேண்டப்பட்டவாறு இற்றைப்படுத்தப்பட்ட கூட்டுறையில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சு, பொது முயற்சிகள் திணைக்களம், பொது திறைச்சேரி மற்றும் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(கை) 7.3 ஆம் அத்தியாயம்	நிதி மற்றும் முகாமைத்துவ கையேட்டினை அடிப்படையாகக் கொண்டு வரிசை அமைச்சு மற்றும் பொது முயற்சிகள் திணைக்களத்தின் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளாமல் நாற்பத்து இரண்டு சந்தர்ப்பங்களில் ஊழியர் ஒருவருக்கு ரூபா 15,000 வீதும் ஒன்பது சந்தர்ப்பங்களில் ஊழியர் ஒருவருக்கு இடர் கடனாக ரூபா 250,000 இற்கு மேற்பட்ட தொகை வீதம் வழங்கப்பட்டிருந்தன.	அந் நேரத்தில் கம்பனி கம்பனி உத்தியோகத்தற்க ஞக்கான கடன் மற்றும் முற்பணங்கள் முறையான அங்கீகாரத்துடன் அங்கீகாரத்துடன் வரிசை அங்கீகாரத்துடன் எல்லையினுள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.	உத்தியோகத்தற்க ஞக்கான கடன் மற்றும் முற்பணங்கள் முறையான அங்கீகாரத்துடன் கீழ் குறித்த உருவாக்கப்பட்டது. மேற்கொள்ளப்படல் வேண்டும்.
(கை) 7.4 ஆம் அத்தியாயம்	2019 ஆம் ஆண்டிற்காக கணக்காய்வுக் குழு மற்றும் பயிற்சிக் குழு கம்பனியால் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.	2020 ஆம் ஆண்டில் புதிய முகாமைத்துவத்தின் கீழ் கணக்காய்வுக் குழு உருவாக்கப்பட்டது.	சுற்றுப்புக்கையினால் வேண்டப்பட்டவாறு குழுவை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(கை) 9.2 மற்றும் 9.3 ஆம் அத்தியாயம்	அங்கீகரிக்கப்பட்ட திட்டம், பணிநிலை மற்றும் நிறுவன விளக்கப்படம் இல்லாது மீளாய்வாண்டில் 07 நியமனங்கள் மற்றும் 06 பதவி உயர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும், மேற்குறிப்பிட்ட பதவி உயர்வில்	கம்பனியின் எந்தவொரு புதிய நிலையும் சபை அங்கீகாரம் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைப்படி உருவாக்கப்பட்டதாகும்.	சுற்றுப்புக்கையினால் வேண்டப்பட்டவாறு குறித்த அங்கீகாரம் பெறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

ஒரு ஊழியரின் தகுதிகாண் காலம்
நிறைவடைவதற்கு முன்னர் பதவி
உயர்வு வழங்கப்பட்டிருந்தது.

(ஆ) 2015 ஜூன் 17

ஆம் திகதிய
பிசெட்டி 2015 ஆம்
இலக்க பொது
முயற்சிகள்
சுற்றுப்புக்கை

(இ) 2.2 ஆம் வரிசை அமைச்சின் செயலாளரின்
அங்கீகாரம் மற்றும் நிதி அமைச்சின்
இணக்கப்பாட்டினை பெற்றுக்
கொள்ளாமல் கம்பனியின்
தலைவருக்கு ரூபா 256,250
மாதாந்த படியை கம்பனி
செலுத்தியிருந்தது.

பீஸ்எஸ்சுற்றுப்புக்கை 02. 2020 இன் பிரகாம் சுற்றுப்புக்கையின்
கம்பனியின் கையேட்டிற்கிணங்க ஏற்பாடுகளின்
கையேட்டிற்கிணங்க பிரகாரம் மேலதிக
படிகள் பலுத்தப்படல்
பணிப்பாளர்களின் படி வேண்டும்.
செலுத்தப்பட்டிருந்தது.

(ஈ) 2.8 ஆம் பொது தினைச்சேரியின்
அதிதியாயம் அங்கீகாரமின்றி சபை அங்கீகரிக்கும் போது அங்கீகாரத்துடன்
உறுப்பினர்களுக்கு ரூபா 450,000 கம்பனி எந்தவொரு கொடுப்பனவுகள்
தொகை வெகுமதியை கம்பனி வரிசை அமைச்சின் கீழும் மேற்கொள்ளப்படல்
செலுத்தியிருந்தது. காணப்படவில்லை. வேண்டும்.

முறையான அங்கீகாரத்துடன்
கையேட்டினையே கொடுப்பனவுகள்
மேற்குறிப்பிட்ட வேண்டும்.
கையேட்டினையே பின்பற்றியது.

(இ) 2015 ஜூலை 10
ஆம் திகதிய
02.2015 ஆம்
இலக்க அரச
நிதிச் சட்டம்.

(ஈ) 03 ஆம் பந்தி ஒரு விசேட உறுதிப்படுத்தல் குழுவொன்றும் முறையான அங்கீகாரமும் இல்லாத நான்கு வாகனங்கள் அகற்றப்பட்டிருந்தது.

சுற்றுப்புக்கையினால் வேண்டப்பட்டவாறு
உறுதிசெய்யும் குழுவொன்று நியமிக்கப்படல்
நியமிக்கப்படல் வேண்டும்.

(ஈ) 04 (ஆ) 2015 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட 04 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் எந்தவொரு தொழிலாத்தில் கோளாறுகளும் இன்றி ரூபா 12,300,000 இற்கு விற்கப்பட்டிருந்தது.

சுற்றுப்புக்கையில் வேண்டப்பட்டவாறு
அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும். எடுக்கப்படல்
வேண்டும்.

(ஈ) 05 ஆம் பந்தி போக்குவரத்து தினைக்களத்தின் மோட்டார் வாகனம் சுற்றுப்புக்கையின்
போக்குவரத்து பரிசோதகர் மதிப்பிடலானது மோட்டார் பிரகாரம்
ஒருவருடனான குழுவொன்று வாகனங்களுக்கான குழுவொன்று
நியமிக்கப்படாமல் தனிப்பட்ட நன்மதிப்பு மற்றும் நியமிக்கப்படுவதற்கு

மதிப்பீட்டாளர் ஒருவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கை
 மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடின் மதிப்பீட்டாளரினால் எடுக்கப்படல்
 அடிப்படையில் குறைந்த விற்பனை மேற்கொள்ளப்பட்டது.
 விலை தீர்மானிக்கப்பட்டிருந்தது.
 மேலும், மதிப்பீட்டு விலையை விட விற்பனை விலை திறந்த
 விலை விலை குறைவாக காணப்பட்டது.

(என) 12 ஆம் சுற்றிக்கையினால் கணக்காய்வுக்கு சுற்றிக்கையின்
 பந்தி வேண்டப்பட்டவாறு அகற்றப்பட்ட தேவையான அனைத்து பிரகாம் நடவடிக்கை
 வாகனங்கள் தொடர்பன தகவல்கள் தகவல்களும் எடுக்கப்படல்
 கணக்காய்வு தலைமை அதிபதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேண்டும்.
 மற்றும் ஏனைய தரப்பினருக்கு
 சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(ஏ) 2006 சனவரி 25
அம் திகதிய 08
அம் இலக்க
தேசிய பெறுகை
முகவராண்மை
சுற்றுக்கை

(க) 4 ஆம் பந்தி பிரதான மற்றும் விபரமான பெறுகை அமைச்சினால் சுற்றிக்கையினால் திட்டத்தினை கம்பனி பெற்றுக்கொடுக்கப்பட்ட வேண்டப்பட்டவாறு தயாரித்திருக்கவில்லை. மாதிரியின் பிரகாரம் பிரதான மற்றும் நடவடிக்கை திட்டம் விபரமான தயாரிக்கப்பட்டள்ளது. பெறுகைத் திட்டம் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

(எலை) 8.9 எழுத்து மூல சேவை வழங்குனருக்கு பொறுப்புள்ள ஆம் பந்தி உடன்படிக்கையொன்று இல்லாது சலுகை கடிதமொன்று தரப்பினரால் கம்பனி ரூபா 2,189,254 ஆன வழங்கப்படல் வேண்டும். எழுத்து மூல தொகையை துப்பரவு சேவைகளை உடன்படிக்கையொ பெறுவதற்காக சேவை நிறுவனமொன்றிற்கு கைச்சாத்திடுவதற்கு வழங்கியிருந்தது. நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

2. നിതി മേണായ്വ

2.1 நிதி விளைவுகள்

மீளாய்விற்கான செயற்பாட்டு விளைவு ரூபா 7,926,505 ஆன இலாபமொன்றாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னய ஆண்டின் இலாபம் ரூபா 89,406,126 ஆக காணப்பட்டது. ஆகவே, நிதி விளைவுகளில் ரூபா 81,479,621 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. முதலீட்டு சொத்து விற்பனை மற்றும் சொத்து வாடகைகள் குறைந்தமையே வீழ்ச்சிக்கான காரணங்களாக காணப்பட்டன.

3. செயற்பாட்டு விளைவு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ)	கம்பனியின் ஏழு உத்தியோகத்தர்களிடமிருந்தான கடன் மீதி ரூபா 1,048,796 ஆன தொகை 2 தொடக்கம் 12 ஆண்டுகள் வரையான காலப்பகுதி காணப்பட்டது.	இந்த கோவைகள் ஏற்கனவே நீதி கிளையில் காணப்படுகின்றன. அவை தடை செய்யப்பட்டவை, இல்லாதவை மற்றும் நிறுத்தப்பட்டவை ஆகும்.	இந் நிலையை தீர்ப்பதற்கு முகாமைத்துவம் விரைவாக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
(ஆ)	பிளாக் 5 சீ மற்றும் 15 ஏ குத்தகைகாரர்களுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படாததினால் வருடாந்த வாடகையை அதிகரிக்க கம்பனி தவறியது.	உடன்படிக்கை புதுப்பிக்கப்படாததன் காரணத்தினால் அதே கட்டணத்தில் தொடருவதற்கு பணிப்பாளர்கள் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.	தொடர்புடைய தரப்பினரால் எழுத்து மூல உடன்படிக்கை கைச்சாத்திடப்படல் வேண்டும்.
(இ)	2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சந்தை மதிப்பிடினை கருத்திற் கொள்ளாமல் ஐந்து யனிட கட்டடமொன்று ரூபா 299,271 ஆன மாதாந்த வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.	சலுகை வீதத்திற்கான அங்கீகாரம் சபையினால் வழங்கப்பட்டிருந்தது.	இந் நிலையை தீர்ப்பதற்கு முகாமைத்துவம் விரைவாக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
(ஈ)	ரூபா 94,848,962 மற்றும் ரூபா 25,183,741 பெறுமதியான ஐந்து நில துண்டுகளுடனான பதினொரு வீடுகள் மற்றும் கஹதுடுவ மற்றும் பார்க் வீதிகளில் அமைந்துள்ள 03 வீடுகள் விற்பதற்காக ஏற்கனவே டென்டர் செயல்முறை நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் அரைக் கட்டணம் மட்டும் கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளது.	கஹதுடுவ மற்றும் பார்க் வீதிகளில் அமைந்துள்ள 03 வீடுகள் விற்பதற்காக ஏற்கனவே டென்டர் செயல்முறை நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் அரைக் கட்டணம் மட்டும் கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளது.	இந் நிலையை தீர்ப்பதற்கு முகாமைத்துவம் விரைவாக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
(உ)	வெற்றிமான குத்தகைகாரர்களின் ரூபா 7.53 மில்லியன் ஆன மீள் செலுத்தக்கூடிய வைப்புக்கள் 1 தொடக்கம் 10 ஆண்டுகள் வரையான காலப்பகுதி தீர்க்கப்படாமல் காணப்பட்டது.	கம்பனியின் கொள்கையாவது, விண்ணப்பங்கள் தேவைப்படுவது வைப்பு செய்யப்பட்ட அதே நபர் அல்லது கம்பனியிடமிருந்தாகும்.	இந் நிலையை தீர்ப்பதற்கு முகாமைத்துவம் விரைவாக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.